South India House 73 Armenian Street Chennai 600 001 India

Phone: 91.44.66157016 Fax: 91.44.66157017



Ref.:SICAL:SD:2021

Sical Logistics Ltd

19th November, 2021

National Stock Exchange of India Limited Exchange Plaza, 5th Floor Plot No.C/1, G Block Bandra-Kurla Complex Bandra [East]

Mumbai :: 400 051

BSE Limited

Department of Corporate Services

Floor 25, P.J. Towers

Dalal Street

Mumbai :: 400 001

Dear Sirs,

Sub

Advertisement regarding financial results for the quarter

And half-year ended 30th September, 2021 - Regulation 47[1][b] of the SEBI [Listing Obligations and Disclosure Requirements]

Regulations, 2015

Kindly find attached a copy of the advertisement published in the Business Standard [English] and Makkal Kural [Tamil] editions of 16th November, 2021 regarding details of financial results as required under Regulation 47 [1][b] in the format as notified by SEBI as per Annexure XI for the quarter and half-year ended 30th September, 2021.

This may please be taken on record.

Thanking you,

Yours faithfully, For Sical Logistics Limited

V. Radhakrishnan Company Secretary

Encl As stated

> Registered Office: South India House, 73, Armenian Street, Chennai:: 600001 CIN: L51909TN1955PLC002431

Small investors, big gains

A study of retail investment in the stock market suggests that the bourses may be generating steady profits for more middle-class Indians than before

SUBHOMOY BHATTACHARJEE New Delhi, 15 November

n stock market parlance. "meme stock" was certainly the word of the year. Coined to mean those stocks that gain sudden popularity on the internet with resultant high prices, it was used to derisively describe the behaviour of retail traders globally who entered the market in huge numbers in the two Covid-19 years.

A recent study, "Market Concentration and Retail Participation in India", by the National Stock Exchange economics team led by their chief economist Tirthankar Patnaik shows unlike these impressions, the retail investors, at least in India, have not performed inconsistently. They have not chased penny stocks as a sort of gold rush. For years, the market regulator, the Securities and Exchange Board of India, has pushed for larger participation of the retail investors in the market as part of its mandate for financial inclusion. That those investors have suddenly arrived should be no reason for looking at them askance.


Contrary to impressions of splurging in the market for dubious profits, the ticket size of the median retail investor is less than ₹50,000. "The vast majority of these traders had only marginal interest in the market, both in terms of their activity. measured by turnover, and their investment. Illustratively, over 80 per cent of (these) investors had net investment of less than ₹50,000 over an entire year," says the study. This is a very significant sta-



A RETAIL REVOLUTION

Number of securities traded in NSE

■ Retail ■ Domestic institutional investors ■ Foreign institutional investors



Annual net inflow to NSE

■ Retail ■ Domestic institutional investors



₹5,1200 crore in 2020. It would seem that having been scarred by the mad rush of earlier boom years, most noticeably those of early 2000s, the retail investors have been excited but cautious in putting their money in the market. As of tistic when one considers September 2021, small field, DIIs and the FIIs, retail that net investment by the investors owned 9.4 per cent participants, having arrived, more limited universe in the

retail segment has soared to of the stocks in NSE against ₹86,000 crore this year from 21 per cent by foreign institutional investors (FIIs) and 13.4 per cent by the domestic institutional investors (DIIs).

(₹ billion)

The other key takeaway from the retail participation dynamic is that investors have seemingly held on to their investment (see table 2). Unlike the two giants in the Unlike the two giants in the field, DIIs and the FIIs, retail participants, having arrived, have

of wealth destruction

in the past two years. So there

centration" in the market.

Concentration refers to the

degree to which a market par-

ticipant's portfolio is limited

in the number of stocks held.

Lower the number, higher is

The FIIs, for instance, as

shown in table 1, have limit-

ed their exposure to a far few-

er number of stocks available

in the market than either the

DIIs or the retail investors

This has been noted by most

investment reports for the

market. Here, too, it is not a

one-way street. "What is

clear, however, is that the

bull market of 2020 and 2021

have led to a significant rise

in the breadth of all institu-

tional portfolios in the search

for alpha. FIIs, for instance,

invested in more than 300

new companies in 2021," the

report said, even though they

have often pulled back to a

the concentration.

in the stock markets

stock markets.

stayed on in the market in the past two years. So there is no evidence of herd behaviour of rise and ebb in their investments, often the cause have stayed on in the market

is no evidence of herd behav-The data shows the share iour of rise and ebb in their investments, often the cause of wealth destruction in the Having limited the size of exposure, retail investors have also restricted their appetite to possibly better quality stocks. The NSE study has measured this metric through a study of "con-

> This indicates a general concentration."

Looked at any which way, larger middle-class popula-

In this universe, how have small investors fared? Not too badly. Their universe of stocks has been steady. There is, in fact, a learning experience going on within the retail universe. The NSE study acknowledges that while the retail investors with the largest number of stocks in their portfolio "do not have the wherewithal to analyse it", they are making up for it by

of retail traded value in the top-decile stocks (by freefloat capital) has increased by nearly 17 percentage points from 53.4 per cent in the first quarter of 2017 to 70.5 per cent in the third quarter of 2021. In other words, the small investors are trading in the higher value stocks, NSE 100 for example, than in the relatively illiquid scrips.

being cautious otherwise.

rise in concentration, the study concludes. The concentration in top decile stocks was highest in the July to September quarter of 2019 at 80.9 per cent and remained close to 80 per cent levels till the end of first quarter this year. According to the NSE study, "While retail inflows have been higher this year, the portfolio allocation has been distributed to the rest of the listed universe with slightly lower share in top decile, which is in line with the fall in market

it is not a bad performance from retail investors, which gives credence to the belief that the markets may be generating steady profits for a tion than before.

ON SENTIMENTS

Sluggish recovery after sharp fall



MAHESH VYAS

Consumer sentiments have been extraordinarily sluggish in recovering from the pandemic. Infections have dropped dramatically and vaccinations have accelerated impressively. Mobility has improved and the economy seems to be slowly limping back to a semblance of indicators of economic activity are at levels higher than they were in the pre-pandemic times. But not so consumer sentiments, which remain much lower than they were in pre-Covid days since their improvement has progressed at a much slower pace.

The index of consumer sentiments in October 2021 was 13.2 per cent higher than in October 2020 but it was still a substantial 44.3 per cent lower than in the pre-pandemic month of October 2019. The index was on a rising trend from February 2018 through September 2019. It started weakening thereafter, before the pandemic struck. After the pandemic and the ensuing lockdown, sentiments fell sharply.

The index of consumer sentiments peaked in September 2019 and then weakened even before the pandemic hit the economy, to fall by 3.9 per cent by February 2020 from its highs. In March 2020, when the impact of Covid-19 was still partial, sentiments fell by 7.9 per cent. And in the following two months, they crashed by 57 per cent to hit a nadir in May 2020.

The recovery has been very slow. The index climbed back at the rate of 3.1 per cent per month between May 2020 (its lowest point following the first wave of the Covid-19 pandemic) and March 2021 (just before the second wave hit India). The recovery from the second wave was faster at 5.6 per cent per month between June and October 2021. But, these rates February and May 2020. What is most striking about

this sluggish recovery of consumer sentiments is that it cuts across all major income groups. The expectation was that the relatively well-off households would see a smarter and complete recovery in sentiments by now. But that is clearly not the case. The rate of recovery among richer households has been more sluggish than in households of modest means. This warrants some calibration of the enthusiasm regarding the sustainability of the recovery process as seen in other economic indicators. Consumer sentiments are expected to play a significant role in deternormalcy. Many fast-frequency mining the strength of the recovery if not the recovery itself. They, therefore, merit significant attention.



The inverse relationship between household income levels and the rate of recovery in consumer sentiments is both disappointing and counter-intuitive. But the data is unambiguous

Consumer sentiments in the richer households are better than in households with relatively modest incomes. This has been true almost always before and during the pandemic. In richer households, the fall in sentiments was slightly less severe than in poorer ones. But their recovery from their pandemic lows is worse than the recovery in sentiments of households with modest means.

Between February 2020 and May 2020, overall consumer sentiments fell at the rate of 26.6 per cent per month. Households are much lower than the rate of that earned ₹1 million per the fall, which was over 26 per annum or more saw sentiments cent per month between drop at a slower rate of 23 per ThewriterisMD&CEO, CMIEPLtd

cent per month. Those with incomes between ₹0.5 million and ₹1 million per annum saw their sentiments drop at an even slower rate of 22.1 per cent per month. Sentiments of the rest dropped at the rate of about 26 per cent or more per month. Thus, the relatively poor households saw a greater drop in consumer sentiments, while richer households showed greater resilience to the lockdown.

The recovery was not similarly favourable to richer households. Between May 2020 and March 2021, consumer sentiments of households that earned less than ₹0.5 million per annum grew by 3 per cent per month. But, those that earned more than ₹0.5 million per annum recovered at less than half that pace. Similarly, the pace of recovery was systematically slower in richer households after the second Covid-19 wave.

Between June 2021 and

October 2021, consumer sentiments in households that earned less than ₹100,000 per annum improved at the rate of 8.7 per cent per month. This is a fairly quick clip. It is much better than the rate at which sentiments fell. However, this rate deteriorates as incomes rise. Households that earned between ₹100,000 and ₹200,000 saw their sentiments improve at a lower 5.7 per cent per month. The rate of recovery drops further to 4.3 per cent per month for households that earned between ₹200,000 and ₹500,000 per annum. It drops further to 2.8 per cent per month for households that earned between ₹500,000 and ₹1 million. And, the rate of recovery was the slowest, at 2 per cent per month, for households that earned more than ₹1 million per annum. This inverse relationship between household income levels and the rate of recovery in consumer sentiments is both disappointing and counter-intuitive. But the data is unambiguous.

The scars of the pandemic seem to persist in the form of depressed sentiments. The sustained low levels of consumer sentiments and their particularly slow rate of recovery among the relatively rich households should temper the enthusiasm associated with the recovery of the economy.

American Airlines' non-stop travel bet

No.

2.

6.

7.

8.

Net worth

12. Debt Equity Ratio

1 Basic 2. Diluted

16. Current ratio

19. Current liability ratio

20. Total depts to total 21. Debtors turnover*

22. Inventory turnover

23. Operating margin (%)

New Delhi, 15 November

American Airlines relaunched flights to India this week, nearly a decade after stopping them, looking to capitalise on growing demand for nonstop travel amid the coronavirus pandemic. a senior executive of the airline told Reuters.

With travel demand bouncing between India and the United States

Particulars

Net Profit / (Loss) for the period (before Tax,

Net Profit / (Loss) for the period before tax (after

[Comprising Profit / (Loss) for the period (after tax) and

Exceptional and/or Extraordinary items)#

Exceptional and/or Extraordinary items)# Net Profit / (Loss) for the period after tax (after

Exceptional and/or Extraordinary items)# Total Comprehensive Income for the period

Other Comprehensive Income (after tax)

Reserves (excluding Revaluation Reserve)

Paid up Debt Capital/ Outstanding Debt Outstanding Redeemable Preference Shares

b) Nuveen Global Impact Fund India S.à r.l- 1,94,18,612 nos

a)AIDS Awareness Trust of Orissa-30,00,000 nos

Earnings per shares (of Rs. 10/- each) (not

Paid up Equity Share Capital

Securities Premium Account

No. of Preference Shares:

annualised for interim periods)

14. Capital Redemption Reserve*

Debenture Redemption Reserve

17. Long term debt to working capital

Total debts to total assets

18. Gross non performing asset (GNPA)

Net non performing asset (NNPA)

Total Income for the period

back at home. American Airlines wants to expand its international network and India was "one of the biggest untapped markets" for it, said Tom Lattig, managing director of

EMEA sales. "A lot of customers really want to fly non-stop, particularly as we've come through the pandemic. We know there is huge demand for travel

Quarter ended

30.09.2020

20,877

(1,089)

(1,089)

(302)

6,870

21,753

40,217

68,588

300

5.77

NA

1.98 1.34 1.22%

0.61%

0.43

0.83

NA NA NA

4,69,095

(Unaudited)

30.09.2021

(Unaudited)

25,167

1,459

1,459

1,207

2,335

6.872

23,360

40,080

92,732

23,166

6.25

1.60

NA

NA

1.43

1.87

7.22%

3.09%

0.55

0.80

NA NA

NA

5,14,632

ANNAPURNA FINANCE PRIVATE LIMITED

Extract of Statement of standalone financial results for the quarter ended September 30, 2021

Pursuant to Regulation 52 (8) read with Regulation 52 (4) of the SEBI LODR Regulations, 2015

Regd Office: At.- 1215/1401, Khandagiri Bari, Infront of Jayadev Vatika,

so there is an opportunity right now in the middle of the pandemic to come back," Lattig said in an interview in New Delhi

American Airlines, which suspended services to India in 2012, started flying between New Delhi and New York on the weekend and will add flights between India's tech city of Bengaluru and Seattle in March.

If it succeeds with those two

Year ended

31.03.2021

(Audited)

97,711

167

167

182

(282)

6,872

21,720

40,076 91,177

4,88,436

23,166

6.07

NA NA

1.62 1.51

7.33%

3.04% 0.49

NA NA NA

routes, it will add services to India's financial capital of Mumbai, Lattig said. The expansion would also depend on the availability of aircraft as it awaits deliveries of wide-body aircraft from Boeing, he said.

"There are more opportunities than we actually have aircraft for," Lattig said.

The US carrier is already flying 90 per cent of its pre-pandemic capacity at home and has even deployed wide-body planes on some routes, Lattig said.

SICAL LOGISTICS L

CIN: L51909TN1955PLC002431

REGD.OFFICE: "SOUTH INDIA HOUSE", 73, Armenian Street, Parrys, Chennai - 600 001 Ph: 044-66157071; Fax: 044-66157017 Website: www.sical.com e-mail: secl@sical.com

EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE **QUARTER AND HALF YEAR ENDED 30.09.2021** Prepared in compliance with the Indian Accounting Standard (Ind-AS)

[Pursuant to Regulation 47[1][b] of the SEBI [Listing Obligations and Disclosure Requirements] Regulations, 2015]

(₹ in Lakhs except per equity share data)

V. Radhakrishnan

Company Secretary

	Control of the Contro						,
S.No.	Particulars	Quarter ended 30.09.2021 Unaudited	Quarter ended 30.06.2021 Unaudited	Quarter ended 30.09.2020 Unaudited	Half year ended 30.09.2021 Unaudited	Half year ended 30.09.2020 Unaudited	Year ended 31.03.2021 Audited
1	Revenue from operations	8,232	7,394	12,835	15,626	26,533	50,363
2	Net Profit/(Loss) for the period [before Tax, Exceptional / Extra-ordinary items]	(1,511)	(3,531)	(2,485)	(5,040)	(4,787)	(22,881)
3	Net Profit/(Loss) for the period before tax [after Exceptional / Extra-ordinary Items]	(14,341)	(3,531)	(2,497)	(17,870)	(4,799)	(1,16,901)
4	Net profit/(Loss) for the period after tax [after Exceptional/Extra-ordinary Items]	(14,341)	(3,531)	(2,497)	(17,870)	(4,799)	(1,16,901)
5	Total comprehensive income/(Loss) for the period (comprising profit/(Loss) for the period after tax and other comprehensive income/expenses after tax)	(44.550)	(0.000)	(0.000)	(40.000)	(4.707)	(4.40.000)
	including share of profit from joint venture	(14,553)	(3,682)	(2,026)	(18,233)	(4,707)	(1,16,603)
6	Paid-up equity share capital (par value Rs. 10/- each, fully paid)	5,854	5,854	5,854	5,854	5,854	5,854
7	Reserves [excluding Revaluation Reserve] (as at 31 Mar)	(72,642)	(72,642)	43,316	(72,642)	43,316	(72,642)
8	Secuirities Premium Account	18,403	18,403	18,403	18,403	18,403	18,403
9	Net Worth	(66,788)	(66,788)	49,170	(66,788)	49,170	(66,788)
10	Paid up Debt capital/Outstaning Debt (NCD)	15,730	16,500	17,250	15,730	17,250	17,250
11	Debt Equity Ratio	(1.48)	-	2.60	(1.48)	2.60	(1.89)
12	Earnings per share (par value Rs. 10/- each)						
	Basic [in Rs.]	(24.95)	(5.91)	(3.17)	(30.86)	(7.59)	(198.15)
	Diluted [in Rs.]	(24.95)	(5.91)	(3.17)	(30.86)	(7.59)	(198.15)
13	Debenture Redemption Reserve	4,500	4,500	4,500	4,500	4,500	4,500
14	Capital Redemption Reserve	1,555	1,555	1,555	1,555	1,555	1,555
15	Debt Service Coverage Ratio	(1.49)	-	0.48	(1.49)	0.48	(3.12)
16	Interest Service Covergae Ratio	(8.22)	-	1.24	(8.22)	1.24	(7.39)

Notes:

[1]The above is an extract of the detailed format of unaudited consolidated financial results for the quarter and half year ended 30 September 2021 filed with the stock exchanges under Regulation 33 of the SEBI [Listing Obligations and Disclosure Requirements] Regulations, 2015 duly reviewed, approved and authenticated by the Resolution Professional at the meeting held on 14 November 2021. The full format of the unaudited consolidated financial results for the quarter and half year ended 30 September 2021 are available on the websites of the stock exchanges BSE (www.bseindia.com) and NSE (www.nseindia.com) and on the Company's website www.sical.in/investors/financial results.

[2] Unaudited financial results of Sical Logistics Limited (Standalone information)

C		Quarter ended	Quarter ended	Half year ended	Half year ended	Year ended
Particulars	30.09.2021 Unaudited	30.06.2021 Unaudited	30.09.2020 Unaudited	30.09.2021 Unaudited	30.09.2020 Unaudited	31.03.2021 Audited
Revenue from operations	4,940	3,652	9,555	8,592	19,961	37,651
Profit/(Loss) before tax	(14,439)	(3,133)	(2,039)	(17,573)	(4,162)	(1,14,968)
Profit /(Loss)for the period	(14,439)	(3,133)	(2,039)	(17,573)	(4,162)	(1,14,968)

S. Rajappan

Director

T. Subramanian Taken on Record Director

Resolution Professional for Sical Logistics Limited IP Registration no. IBBI/IPA-001/IP-P00015/2016-17/10039

Sripatham Venkatasubramanian Ramkumar

Place : Chennai Date: 14 November, 2021

-5.25% 0.19% Net profit margin (%) 4.91% 25. Capital risk adequacy ratio (CRAR) 27.71% 24.85% 20.42% # Exceptional and/or Extraordinary items adjusted in the Statement of Profit and Loss in accordance with Inc

Not applicable to NBFC a) The above is an extract of the detailed format of quarterly/ annual financial results filed with the Stock Exchanges under Regulation 52 of the Listing Regulations. The full format of the quarterly/annual financial results are available on the websites of the Stock Exchange, BSE Limited and the listed entity. (BSE- https://www.bseindia.com/xml-data/corpfiling/AttachLive/4b95e050-7cfc-42f9-81a0-d7cd4bfba222.pdf) Company- https://annapurnafinance.in/wp-content/uploads/2021/11/Limited-Review-Report-Financials-Sept 2021.pdf)

b) For the other line items referred in regulation 52 (4) of the Listing Regulations, pertinent disclosures have been made to the Stock Exchange(s) BSE Limited and can be accessed on the URL (BSE- https://www.bseindia.com/xml-data/corpfiling/AttachLive/4b95e050-7cfc-42f9-81a0-d7cd4bfba222.pdf). c) The impact on net profit / loss, total comprehensive income or any other relevant financial item(s) due to change(s) in accounting policies shall be disclosed by means of a footnote.

For Annapurna Finance Pvt Ltd

Place: Bhubaneswar

Dibyajyoti Pattanaik Date: 12-11-2021 Director பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் தடுக்கும் வகையில், பாவாமல் சென்னை மாநகராட்சி, பெருங்குடி செங்கேனியம்மன் மண்டலம். கோயில் தெருவில் இல்லங்களுக்கே சென்றுமழைக்காலநோய்களுக்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுவதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் பின்னர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:-சென்னையில் கடந்த 4 அல்லது 5 நாட்கள் எங்கெல்லாம் மழைநீர் அந்தப் தேங்கியிருந்ததோ,

பகுதிகளை தேர்ந்தெடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவக் குழு, சென்னை மாநகராட்சி ஆகியவை ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட உள்ள பகுதிகளில் வீடுகளுக்கே சென்று சளி, காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் போன்ற பாதிப்புகள் இருக்கின்றனவா கேட்டறிந்து, அவர்களுக்கு மருந்துகள் மற்றும் கேவையான வழங்கப்பட்டு மாத்திரைகள் வருகின்றன.

முதலமைச்சரால் கடந்த ஆகஸ்ட் 5–ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட 'மக்களைத் தேடி மருத்துவம்' என்கின்ற திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இதுவரை நீரிழிவு ரத்த அழுத்தம், நோய், உயர் பிசியோதெரபி போன்ற பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப் பட்டுள்ளன. திட்டத்தில் 37 லட்சத்து 43 ஆயிரத்து 15 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

கடன்தாரர்(கள்)/உத்தரவாததாரர் (கள்) பெயர் (எல்ஏஎன் எண், கிளை பெயர்)

வரி: எண். 9, முதல் குறுக்கு தெரு, திருமலை நகர் முகவர்: எண். э. முதல் குறுக்கு ஈதரு, நாடு-பெருங்குடி, சென்னை 600 096 2. பில்டர்மேக்ஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட்

(**உடன் கடன்தாரர்)** (அதன் உரிமையாளர்/நிர்வாக இயக்குனர்/அங்கீகரிக்கப்

பட்ட கையொப்பதாரர் மூலம்) முகவரி : பில்டர்மேக்ஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட்

_____ படை பணரம் பணரம் விடியிட்டி எண். 21, 6வது குறுக்கு தெரு, குறிஞ்சி நகர், பெருங்கு டி சென்னை – 600 098

முகவரி : எண்.அ. முதல் குறுக்கு தெரு, திருமலை நகர், பெருங்குடி, சென்னை – 600 096.

கிளை : சென்னை (LAN No. 403SHL08614390 and 403SHL09318173)

and 403SHL093181/3) 1. இசுலோகச்சந்தர் எஸ் (கடன்தாரரர்) 2. நிர்மலா டி (உடன் கடன்தாரர்) இருவரும் வசிக்கும் இடம்: c/4 டிவிஎஸ் நகர் மெயின் ரோடு, டிவிஎஸ் நகர், பாடி, சென்னை எ௦௦௦௦

கிளை : சென்னை (LAN No. 4030HLES280419)

். சுபாஷினி N (உடன் கடன்காார்

தேதி: 16.11.2021 இடம்: சென்னை



அந்த வகையில் புதிய முயற்சியாக சென்னை அதிகம் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்களின் தேர்ந்தெடுத்து, சென்று வீடுகளுக்கே மருத்துவம் பார்க்கும் திட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற புழுதிவாக்கம், செங்கேனியம்மன் கோயில் தெருவிற்குட்பட்ட தொடங்கி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் சென்னை திட்டத்தினை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் படிப்படியாக ஒருவாரக் காலத்திற்குள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினசரி 500 முகாம்

பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் கார்ப்பரேட் அலுவல்கம்: 3வது மாடி, பஞ்சீல் டெக் பார்க், விமான் நகர், புனே– 4:11 014 மகாராஷ்டிரா. கிளை அலுவலகம் : யூனிட் எண்.804, 805, 806, 8வது தளம், 177, டெல்டா விங், ரகேஜா டவர்ஸ், அண்ணா சாலை, சென்னை, தமிழ்நாடு 600 002

சுவாதீன அறிவிப்பு

கீழே கையொப்பமிட்டுள்ள மெசர்ஸ் பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்டின் (பிஎப்எல்) அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அவர்கள், 2002ம் ஆண்டு கடனீட்டு.

சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமசாக்கச் சட்டத்தின் கீழும் மேற்சொன்ன சட்டத்தின் 13(2) வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழும். 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை

(அமலாக்க) விதிகள். 3வது விதிமுறைக்கு ஏற்ப கீழ்க்குறிப்பிட்டுள்ள கடன்தாரர்(கள்) (உடன்கடன்தாரர்(கள்) (உத்தரவரத்தாரர்(கள்) ஆகியோருக்கு அனுப்பிய டிமாண்டு தோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளபடி செலுத்த வேண்டிய தொகையை மேற்சொன்ன தோட்டிஸ் கிடைத்த 60 நாட்களுக்குக்

திரும்ப செலுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தார். கடன்தாரா(கள்)/உடன்கடன்தாரா(கள்)/உத்தாவாததாரா(கள்) மேற்சொன்ன தொகையை திரும்பச் செலுத்த தவறியதால் கடன்தாரா(கள்)/உடன்கடன்தாரா்(கள்)/உத்தாவாததாரா்(கள்) மற்றும் பொதுமக்களுக்கு பொதுவாகவும் அறிவிக்கப்படுகிறது

யாதெனில் கீழே கையொப்பமிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியானவர் மெசர்ஸ் பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் சார்பாக. கீழ்க்குறிப்பிட்டுள்ள செந்தை மேற்சொன்ன சட்டத்தின் 13(4) பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படியும். மேற்சொன்ன 8–(1)வது விதி முறைக்கு இணங்கவுட

கவ நீனம் எடுத்துக் கொண்டார். கடன்தாரர்(கள்)/உடன் கடன்தாரர்(கள்)/உத்தரவர்ததாரர்(கள்) ஆகியோருக்கு குறிப்பாகவும். பொதுமக்களுக்கு பொதுவாகவும் எச்சரிக்கப்படுவது யாதெனில். சுவாதீனம் எடுத்துக் கொண்ட இந்த சொத்து பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்டிற்கு திரும்ப செலுத்த வேண்டிய தொகை மற்றும் வட்டிக்கும் பிணையமாக உள்ளது என்பதால். யாரும் மேற்படி சொத்து தொடர்பாக எந்தவித வில்லங்கமும் மற்று தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. ஈடு பெற்ற ஆஸ்தியின் விவரம்

விவரிக்கப்பட்டுள்ள விவசாயமல்லாத சொத்து மற்றும் அதன் துண்டுகளும் பகுதிகளும்: மனை எண். 22, எஸ். என். 303/1 மற்றும் 303/4, புதிய எஸ்.எண். 303/ ர2. அப்பர் தெரு, ஜெதாம்பிகை நகர், பாடி

ஏ2 அப்பா 'தெரு, 'ஜெதாம்பகை நகா, பாடி கிராம்ப, அம்பத்தூர் தாலுக்கா, சென்னை 600050, வடக்கில்: திரு, ஜீவரத்தினம் அவர்களுக்கு சொந்தமான செரத்து, தெநிகில் மனை என். 29, கிழக்கில்: மனை என். 23 மற்றும் போது பாதை, மேற்கில்: மனை என். 22ஏ

விவரிக்கப்பட்டுள்ள விவசாயமல்லாத சொத்து மற்றும் அதன் துண்டுகளும் பகுதிகளும்: பிளட் என்.பி21, 2வ து தளம், பி பிளாக், டுவின் கோர்ட்ஸ், அண்ணா தெடுஞ்சாலை, பேசிட் சாலை, பெருங்குடி, சென்னை, தமிழ்தாடு 600 096

2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை Irக்கச் சட்டம், பிரிவு 13(4), 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை (அமலாக்க) விதிகள், 8(1)வது விதிமுறை கீழ். (பிற்சேர்க்கை IV)

மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு நாளும் 500 இடங்களில்

டிமாண்ட் நோட்டீஸ் தேதி மற்றும்

1 2 ஜூலை 2021

ரூ.89,28,557/– (ரூபாய் எண்பத்தொன்பது லட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூற்று ஐம்பத்தேழு மட்டும்)

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, பஜாஜ் பைனான்ஸ் லிமிடெப்

மருத்துவ முகாம்கள் நட**த்**தப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ பணிகளுக்காக ராஜீவ் காந்தி அரசு மரு**த்**துவமனை மற்றும் ஓமந்தூர் அரசு பொது மருத்துவமனை மாநகராட்சியின் மருத்துவர்கள் பொது சுகாதாரத்து றைக்கு செயல்ய உறுதுணையாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். தேவைப்படுகின்ற இடங்களில் தேவைக்கேற்ப மருத்துவர்களும், அனுப்பி செவிலியர்களும் வைக்கப்படுவார்கள். சென்னையில் ஒருவார காலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். தேவைக்கேற்ப பிற மாவட்டங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர்

> சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ், மக்கள் நல்வா<u>ழ்</u>வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஆணையாளர் குணை (சுகாதாரம்) எஸ். மனிஷ், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மரு**ந்துத்துறை** இயக்குநர் செல்வவிநாயகம், அலுவலர் எம். ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொது அறிவிப்பு
Old in Street
திரு. கே. சங்கர், யஷஸ்ரீ இன்ஜினியர்ஸ் தனி
உரிமையாளர், அலுவலகம், 410, ஹில் வியூ
இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஆப் எல்பிஎஸ்
மார்க், அம்ருத் நகர் சாலை, காட்கோபர்
(டபிள்யூ), மும்பை 400 086 அவர்கள்
4 செப்டம்பர், 2021 அன்று காலமானார் என்று
இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு. கே. சங்கரின் சட்டப்பூர்வ வாரிசுகள்
திருமதி லலிதா சங்கர் (மனைவி) மற்றும்
திருமதி. ஷாலினி சங்கர் (மகள்) ஆகியோர்
கணக்குகளைத் தீர்த்து வணிகத்தை முடிக்க
விரும்புகிறார்கள்.
யஷஸ்ரீ இன்ஜினியா்ஸ்க்கு எதிராக, அல்லது
அவர்களுக்கு எதிராக ஏதேனும் உரிமை கோரல்
உள்ள அனைத்து நபர்களும், இந்த அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாளிலிருந்து பதினான்கு
நாட்களுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
முகவரியில் ஆதார ஆவணச் சான்றுகளுடன்
எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறினால், அத்தகைய உரிமைகோரல்கள் ஏதேனும்
அத்தகைய உளமைகாரல்கள் ஏகேனும் இருந்தால், தள்ளுபடி செய்யப்பட்டதாகக்
இருந்தால், தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கருதப்படும்.
_ கருதப்படும்.

வழக்கறிஞ திருமதி. நைனா எஸ். சேடா (வழக்கறிஞர் தரை தளம், விவ்சிரிபா பில்டிங், பால்ம் ஏக்கர்ஸ் எதிரில் சோக். எதிரில், எம்.பி. சாலை, முலுண்ட் கிழக்கு, மும்பை 400 081

போக்குவரத்து ஆணையராக எஸ்.நடராஜன் நியமனம்

தமிழக**த்**தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் கே.மிஸ்ரா விருப்ப ஓய்வில் செல்கிறார்.

சந்தோஷ் கே.மிஸ்ரா விருப்ப ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து போக்குவீரத்து ஆணையராக, போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 2000–ம் ஆண்டு தம் ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றவர் செப்டம்பர் சந்தோஷ் கே.மிஸ்ரா. அவர் விருப்ப *கேட்*டு மாதங்களுக்கு 2 தமிழக அரசிடம் ு.... விண்ணப்பித்திருந்தார்**.** தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக அவர் கூறியிருந்தார்.

அவரது விண்ணப்பத்தை அவரை அரசு பணியில் இருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது.

தொடர்ந்து செயலாளர் தலைமைச் இறையன்புவை சந்தித்து விடைபெற்று சென்றார்**.** தற்போது 50 வயதை கடந்துள்ள சந்தோஷ் மிஸ்ரா, ஓய்வு பெற்ற பிறகு பேராசிரியர் பணிக்கு இருப்பதாக தெரிவிக்கின்றன.

அம்மா உணவகங்கள் மூலம் 13 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு இலவச உணவு

சென்னை, நவ.16– அம்மா உணவகங்கள் முலம் 13 லட்சத்து 68 ஆயிரத்து 385 பேருக்கு இலவச் உணவு வழங்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

சென்னையில் கடந்த பெய்த கனமழையால் உதவம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வகையில் அம்மா உணவகங்களில் தேதி 10-ந் முதல் இலவசமாக உணவு வழங்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் என உத்தரவிட்டார்.

இதன்படி, சென்னை இயங்கி வரும் மாநகராட்சியில் உணவகங்களில் அம்மா தேதியன்று லட்சத்து 38 பயனாளிகளும், ஆயிர<u>த்த</u>ு 733 2 லட்சத்து 65 தேதியன்று 11-ந் ஆயிரத்து 047 பயனாளிகளும், தேதியன்று 2 லட்சத்து 86 $12 - \dot{\mathbf{r}}$ 462 பயனாளிகளும், ஆயிரத்து 13 –ந் தேதியன்று 3 லட்சத்து ஒரு ஆயிரத்து பயனாளிகளும், 14 –ந் தேதியன்று 2 லட்சத்து 77 ஆயிரத்து 13 பயனாளிகளும் என மொத்தம் 13 லட்சத்து 68 ஆயிரத்து 385 பயனாளிகள் இலவச உணவு பெற்று பயன் அடைந்துள்ளனர். 15-ந்

தேதி முதல் அம்மா உணவகங்களில் மீண்டும் உணவுக்கு வசூலிக்கப்பட்டது. தேங்கிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக மாநகராட்சியின் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளையும் தரமான உணவ வழங்கப்பட்டு வருகிறது. மாநகரின் பெரும்பாலான மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளது.

எனவே, முகாம்களில் இருந்த பொதுமக்கள் தங்களுடை**ய** வசிப்பிடத்திற்கு படிப்படியாக செல்கின்றனர். இன்றைய நிலவரப்படி நிவாரண முகாம்களில் 1530 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் பொதுமக்கள் வைக்கப்பட்டுள்ள மற்றும் மழைநீர் தேங்கி பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வசிக்கும் தேதி முதல் 15–ந் மாநகராட்சியின் சார்பில் லட்சத்து 74 ஆயிரத்து 37 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

OrchidPharma

A Dhanuka Group Company **ORCHID PHARMA LIMITED**

CIN: L24222TN1992PLC022994

Registered Office: 'Orchid Towers' No.313, Valluvar Kottam High Road, Nungambakkam, Chennai - 600 034, Tamil Nadu, India Phone: +91-44-2821 1000/ 2823 0000 | Fax: +91-44-2821 1002 | E-mail: corporate@orchidpharma.com | Website: www.orchidpharma.com

Extract of Unaudited Standalone and Consolidated Financial Results for the Quarter and Half year ended September 30, 2021

		Stand	lalone Financ	ial Results	Consolidated Financial Results			
S. No.	Particulars	Quarter ended September 30, 2021 (Unaudited)	Year to date figures September 30, 2021 (Unaudited)	Corresponding quarter of previous year ended September 30, 2020 (Unaudited)	Quarter ended September 30, 2021 (Unaudited)	Year to date figures September 30, 2021 (Unaudited)	Corresponding quarter of previous year ended September 30, 2020 (Unaudited)	
1	Total Income from Operations	12,367.48	22,233.52	10,948.17	12,950.25	22,493.87	10,948.47	
2	Net Profit/ (Loss) for the period (before tax and exceptional items)	(2,074.33)	(4,416.12)	(2,495.93)	(1,688.79)	(4,518.58)	(2,441.68)	
3	Net Profit/ (Loss) for the period before tax (after exceptional items)	(2,074.33)	(4,416.12)	(2,495.93)	(1,688.79)	(4,518.58)	(2,441.68)	
4	Net Profit/ (Loss) for the period after tax (after exceptional items)	3,199.05	(2,495.93)	596.68	4,940.21	1,849.84	(2,441.68)	
5	Other comprehensive income (net of tax)	15.34	32.55	(49.11)	15.34	32.55	(49.11)	
6	Total Comprehensive Income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	3,214.39	(2,463.38)	547.57	4,955.55	1,882.39	(2,490.79)	
7	Equity Share Capital	4,081.64	4,081.64	4,081.64	4,081.64	4,081.64	4,081.64	
8	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	Nil	Nil	Nil	Nil	Nil	Nil	
9	Earnings Per Share (of ₹ 1/- each) (for continuing and discontinued operations)							
	a. Basic	7.84	(6.12)	1.46	12.10	4.53	(5.98)	
	b. Diluted	7.84	(6.12)	1.46	12.10	4.53	(5.98)	
Note	n:							

1. The above Unaudited financial results for the Quarter and Half year ended September 30, 2021 were reviewed by the Audit Committee and thereafter approved and taken on record by the Board of Directors at their meeting held on November 14,2021. The Statutory Auditors of the Company have conducted a "Limited review" of the above financial results for the guarter and half Year ended September 30.2021.

t. The above is an extract of the detailed format of the Unaudited financial results (Standalone and Consolidated) for the quarter and half year ended September 30, 2021 filed with the Stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Standalone and Consolidated Financial Results for the quarter and half year ended September 30, 2021 are available on the website of the BSE Limited i.e. www. bseindia.com and National Stock Exchange of India Limited i.e. www.nseindia.com, on the stock exchanges where the Company's shares are listed and on the website of the Company i.e., www.orchidpharma.com

For and on behalf of the Board of Directors of Orchid Pharma Ltd.

Place : Chennai Date: November 14, 2021

Manish Dhanuka **Managing Director** DIN: 00238798

ரு.லட்சத்தில் பங்கு விவரங்கள் தவிர

(B BAJAJ

பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்

அலுவல்கம், பும்ன – அம்மது நக்க காக்க ன்.804, 805, 806, 8வது தளம், 177, டெல்டா சற்று தொலைவில், விமான் நகர், புனே – 411014 **கிளை அலுவலகம் :** யூனிட் எண்

விங், ரகேஜா டவர்ஸ், அண்ணா சாலை, சென்னை, தமிழ்நாடு 600 002 கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம், 2002 பிரிவு 13(2)ன் கீழ் டிமாண்ட் நோட்டீஸ்

கீழே கையொப்பமிட்டுள்ள M/s பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்டின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஆகிய நான், கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாரர்(கள்)/உடன்கடன்தாரர்(கள்) ஆகியோர் பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்டில் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள் மீது வீட்டு கடன்(கள்)/கடன்(கள்) வாங்கி அவர்கள் அசல், வட்டி மற்றும் இதர கட்டணங்களை திரும்ப செலுத்த தவறியதால் அவர்களுக்கு கீழ்க்கண்ட அறிவிப்பினை அளித்துள்ளேன். இதன் விளைவாக கடன்கள் செயல்படாத சொத்துக்களை (N.P.A. 's)உள்ளது. அமையல் அவர்களுக்கு 2002ம் ஆண்டு கடன்டேடுச் சொத்துக்களை சொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சிரைவந்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம், 13(2) வது பிரிவு மற்றும் விதிகளின் கீழ் அறிவிப்புகள் கடைசியாக தெரிந்த அவர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டது. எனினும் அவை வாங்கப்படாமல் திரும்ப வந்துவிட்டது. அவர்கள் பெற்ற கடன் வசதியின் கீழ் திரும்ப செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்தக் கோரி இந்த வெளியீட்டின் மூலம் கடன்தாரர்(கள்)/உடன்கடன்தாரர்(கள்) ஆகியோருக்கு தெரிவிக்கப்படுகிறது.

கடன் கணக்கு எண்/கடன்தாரர்(கள்)/ உடன்கடன்தாரர்(கள்)/உத்தரவாததாரர்(கள்) பெயர், முகவரி	ஈடுபெற்ற/ அடமான அசையா சொத்து/ செயல்படுத்த வேண்டிய சொத்தின் முகவரி	டிமாண்ட் நோட்டீஸ் தேதி மற்றும் தொகை
(LAN No. 403FSP48449202) 1. கம்பாக்ஸ் (அதன் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பயிட்டவர்கள் மூலம்) (கடன்தாரர்) என். 219 ஜிஎஸ்டி சாலை, குரோம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு 600044 2. ராஜசேசுன் ஜே (உடன் கடன்தாரர்) முகவி: எண் 2091வது சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, 600021 3. வீலாவதி பி (உடன் கடன்தாரர்) 269] 1–835வது சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, 600021	விவசாய நிலம் அல்லாத சொத்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். பழைய கதவு எண்.269/1 ஆர். எஸ். என் 3721/162 பூதிய கதவு, எண் 335 திருவெற்றியூர் நெடுஞ்சாலை சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு 600021 கிழக்கு: ஆர்எஸ்எண்.3721/123 & 3721/122, மேற்கு: ஆர்எஸ்எண்.3721/121 & 372/1, வடக்கு : ஆர்எஸ்எண்: 3721/4, தெற்கு : ஆர்எஸ்எண் 3721/163	20 செப்டம்பர் 2021 ஞ. 2,03,44,967/- (ரூபாய் இரண்டு கோடியே மூன்று லட்சத்து நாற்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தியேழு மட்டும்)
(LAN No. 403SHL 08590983, 403SHL 08937534, 403SHL 57279235) 1. யிம் புர்கான் (கடன்நாரர்) என்ன சி.24 கி 2 ராம் நகர், எம்வீக் முத்ரா விஜயா நகர், 2வது தெரு வேளச்சேர் சென்னை எ00042 2. சங்தீதா புர்கான் (கடன் கடன்நாரர்) என்ன சி.248 சி 2 ராம் நகர், எம்வீக் முத்ரா விஜயா நகர், 2வது தெரு வேளச்சேர் சென்னை 000042	விவசாய நிலம் அல்லாத சொத்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும், பிளாட் எண். C2, தரை தளம், பிளாக் எண்.C, எம்.வீக் முத்ரா ப்ளாட் எண். 2488, ராம் நகக் இரண்டாவது தெரு. விஜயா நகக் விரிவு, வெளச்சேரி சென்னை தமிழ்நாடு 600042–ல் உள்ள 775 சதுர அடி (பிரிவுபடாத பங்கு 563 சதுர அடி) கிழக்கு: ப்ளாட் எண்.250, மேற்கு: ப்ளாட் எண்.246, வடக்கு: 30 அடி சாலை, தெற்கு: காலி திலம்	20 செப்டம்பர் 2021 ரூ. 40,65,645/- (ரூபாய் நாற்பது லட்சத்து அறுபத்தைத்தாயிரத்து அறுநூற்று நாற்பத்தைத்து மட்டும்)
(LAN No. 4030HL43776437) 1. முகமது பாருக் (உள்தாரர்) பழைய எண் 35என், எண் 20, சடையப்பன் தெரு, 3வது தளம், எழு கிண்று, சென்னை, தமிழ்நாடு 600001 2. எம் ராபியத்தம்மாள் (உடன் கடன்தாரர்) பழைய எண் 35என், எண் 20, சடையப்பன் தெரு, 3வது தளம், எழு கிண்று, சென்னை, தமிழ்நாடு 600001 3. பிரிண்ட் டெக் (உடன் கடன்தாரர்) (அங்கீளிக்கப்பட்ட கையொர்பட்டவர்கள் மூலம்) முகவரி: எண்.52, பிரண்ட்ஸ் வளாகம், 3வது மாடி, மண்ணடி தெரு,	விவசாய நிலம் அல்லாத சொத்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். பிளாட் எண் ஜி. முதல் தளத்தில் உள்ள 720 சறு அடி, கதவு எண். 23, கோ வடினி தெரு, பத்மநாபா தன், சூளைமேடு, சென்னை, தமிழ்நாடு மெலவு-, கிழக்கு: 30 அடி சாலை, மேற்கு: ப்ளாட் எண். 80, வடக்கு: ப்ளாட் எண். 70, தெற்கு : ப்ளாட் எண். 72 மற்றும் 73	20 செப்டம்பர் 2021 ரூ. 48,39,904/- ரூபாய் நாற்பத்தெட்டு லட்சத்து முப்பத் தொன்பதாயிரத்து தொள்ளாயிரத்து நான்கு மட்டும்)
(LAN No. 403SHL24683182, 403SHL24683885) 1. நந்தகுமார் வி (கடன்தாரர்) முகவரி: எச்106, எஸ்2, சுக் சாகர், 1வது சீவர்ட் சாலை, சென்னை 600041 மேலும்: தெலு பிளாட், எண். பித, பழைய எண் 28, புதிய எண் 51, ஆதமோதாபுரம் மெயின் ரோடு, அடையாறு, சென்னை 600020	விவசாய நிலம் அல்லாத சொத்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். ப்ளாட் எண் 37, எழில் நகர், எம்.ஜி.ஆர் 4வது குறுக்குத் தெரு, தொரைப்பாடி, வேலூர், வேலூர், தமிழ்நாடு 632002, 1139 சதர அடி, கிழக்கு: மோகன் நவுஸ், மேற்கு: மீதமுள்ள சொத்துக்கான பிஓஏ, வடக்கு: சாலை, தெற்கு: விஜய் வீடு	20 செப்டம்பர் 2021 ரூ. 23,33,447/– (ரூபாய் இருபத்து மூன்று லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து நானுற்று நாற்பத்தியேழு மட்டும்)
(LAN No. 4030HL41517686 4030HL41517723, 4030HL41525111) 1. பிரியா ஜி (கடன்தார்) 2. கோவித்தாஜ் என் (உடன் கடன்தாரர்) 3. UGP மகளிர் விடுதி (உடன் கடன்தாரர்) மேலே உள்ள அனைவரின் முகவரி: 14ஏ/150, பிளாட் எண்150 கதவு. ஸ்ரீ சேஷாத்திரி என்களேவ் 1வது தனம், எப்2, கம்பர் தெரு. புதிய பெருங்களத்தூர், சென்னை, தமிழ்நாடு – 600063	விவசாய நிலம் அல்லாத சொத்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். பிளாட் எண் எப் . முதல் தளம், நம்மாழ்வார் அபார்ட்டுமன்ட், நம்மாழ்வார் தெரு, விக்கம் நகர், முடி 4ஞர், சென்னை, தமிழ்நாடு 600 048, 765 சதூர அடி (பிரிவுபடாத பங்கு நிலம் 414 சதூர அடி), கிழக்கு: 20 அடி சாலை, மேற்கு: காலி மனை வடக்கு: ப்ளாட்எண் சி 2, தெற்கு: காலி நிலம்	20 செப்டம்பர் 2021 ரூ. 38,98,065/– (ரூபாய் முப்பத்தாறு லட்சத்து தொன்னூற்றாறாயிரத்து அறுபத்தைந்து மட்டும்)
(LAN No. 403LAP28233743) 1. ரவி ஏஜென்சி (கடதாரர்) எண் 10/23, தெந்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை 600004 2. தலைட்சுமி ஆர் (உடன் கடன்தாரர்) 3. ரவி NG (உடன் கடன்தாரர்) இருவரது இருப்பிடம்: எண். 63/61, ஸ்ரீ சாய் ஹர்ஹோனி, ததவு எண்: 7, 2வது தனம், அல்மேலுமங்காபுரம்,	விவசாய நிலம் அல்லாத சொத்து மற்றும் சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். முதல் தளத்தில் உள்ள பினாட், புதிய கதவு எண் 14/29 பழைய எண் 18, நல்லப்பன் தெரு, மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு 600004, கிழக்கு : திருகோன். சீனிவானுக்கு சொத்தமான செரத்து, மேற்கு : சர்வே எண்.3111/1, வடக்கு : எஸ்.ஜி. எங்கநாதனுக்கு செர்த்தமான செரத்து,	20 செப்டம்பர் 2021 கூ. 31,51,719/– (ரூபாய் முப்பத்தோரு லட்சத்து ஐம்பத்தோராயிரத்து எழுநூற்று பத்தொன்பது மட்டும்)

தெற்கு : சர்வே எண். 3093, நல்லப்பன் தெரு மயிலாப்பூர், சென்னை 600004 பெறப்படாத அறிவிப்புகளுக்கு மாற்று சேவையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாரர்(கள்) உடன்கடன்தாரர்(கள்)/உத்தரவாததாரர்(கள்) ஆகியோர் கோரப்பட்டுள்ள தொகை, மேலும் வட்டியை இந்த அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்கு திரும்ப செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் (எந்தவித பாரபட்சமும் இன்றி பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்டிற்கு உள்ள மற்ற சியான தீங்வின்படி) 2002ம் ஆண்டு கடனீட்டுக் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்கவை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுக் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம், பிரிவு 13(4)ன்படி ஈடுபெற்ற ஆஸ்திகள்/அடமான ஆஸ்திகளை சுவாதீனம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சுவந்தமை எருக்க நடவடிக்கை மற்றுள்ளப்படும்.. மேற்குறிப்பிடப்பட்டுள்ள செந்துக்கள் பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் வசமிருப்பதால் அவற்றை மாற்றவோ அல்லது மூன்றாவது பார்ட்டி உருவாக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது என்று மேற்குறிப்பிடப்பட்டுள்ள பார்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தேதி: 16.11.2021 இடம்: சென்னை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, பஜாஜ் பைனான்ஸ் லிமிடெப்

கட்டுப்பாடுகள், 2015ன் கட்டுப்பாடு 47[1][b] க்கு இணங்க]

வ. எ ன் .	விவரங்கள்	முடிந்த காலாண்டு 30.09.2021 குனிக்ளக செய்யப்படாதது	முடித்த காலாண்டு 30.06.2021 தனிக்கை செய்பப்படாதது)	முடிந்த க ாலாண்டு 30.09.2020 தேனிக்கை செய்யப்படாதது	முடித்த அ ரையாண்டு 30.09.2021 நெனிக்கை செய்யப்படாதது	முடிந்த அ ரையாண்டு 30.09.2020 தேனிக்கை செய்பப்படாதது	முடிந்த ஆண்டு 31.03.2021 தனிக்கை செய்யப்பட்டது
1,	செயல்பாடுகளிலிருந்து வருமானம்	8.232	7 394	12.835	15,626	26,533	50 363
2.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண வகைகள் மற்றும் வரிக்கு முன்)	(1,511)	(3,531)	(2.485)	(5,040)	(4 787)	(22,881)
3.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் அசாதாரண வகைகளுக்குப் பின்)	(14.341)	(3,531)	(2.497)	(17.870)	(4.799)	(1,16,901)
4.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண வகைகள் மற்றும் வரிக்குப் பின்)	(14.341)	(3,531)	(2.497)	(17,870)	(4 799)	(1,16,901)
5.	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (உள்ளடங்கிய லாபம்//நஷ்டம்)						
	காலத்திற்கானது (வரிக்குப் டின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்குப் பின்)]	(14.553)	(3,682)	(2.026)	(18,233)	(4 707)	(1,16,603)
6.	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (மதிப்பு ரூ.10) ஒவ்வொன்றும் முழுவதும் செலுத்தப்பட்டது	5.854	5.854	5.562	5,854	5,854	5.854
7.	ஒதுக்கீடுகள் (மறுமதிப்பீடு தவிர)	(72,642)	(72,642)	43,316	(72,642)	43,316	(72,642)
8.	பத்திரங்களின் பிரீமியம் கணக்கு	18.403	18 403	18.403	18,403	18,403	18 403
9.	நிகர மதிப்பு	(66.788)	(66,788)	49.170	(66.788)	49,170	(66,788)
10.	செலுத்தப்பட்ட கடன் மூலதனம் / கடன் நிலுவை	15,730	16.500	17,250	15,730	17,250	17.250
11.	கடன் பங்கு விகிதம்	(1.48)		2.60	(1.48)	2.60	(1.89)
12.	ஒவ்வொரு பங்கிற்கான வருவாய். [ரு.10/ ஒவ்வொள்றும்]						
	- அடிப்படை	(24.95)	(5.91)	(3.17)	(30.86)	(7.59)	(198.15)
	- இளக்கிய	(24.95)	(5.91)	(3.17)	(30.86)	(7.59)	(198.15)
13.	கடன் பத்திர மீட்பு ஒதுக்கீடு	4,500	4.500	4,500	4,500	4,500	4.500
14.	மூலதன மீட்பு ஒதுக்கீடு	1.555	1.555	1.555	1,555	1,555	1.555
15.	கடன் சேவை கவரேஜ் விகிதம்	(1.49)		0.48	(1.49)	0.48	(3.12)
16.	வட்டி சேவை கவரேஜ் விகிதம்	(8.22)	-	1.24	(8.22)	1 24	(7.39)

சிகால் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட

பதிவு அலுவலகம்: சவுத் இந்தியா ஹவுஸ், 73, ஆர்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை – 600 001

CIN: L51909TN1955PLC002431 Website: www.sical.com e-mail: secl@sical.com

30 செப்டம்பர் 2021 அன்று முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிபடுத்தல் தேவைகள்)

அ) மேற்குறிப்பிட்ட விரிவான நிதிநினை அறிக்கைகள் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிபடுத்தல் தேவைகள்) கட்டுப்பாடுகள் 2015 கட்டுப்பாடு 33ன் படி செப்டம்பர் 30, 2021 அன்று முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை நிறுவனத்தின் கூறாக்க தொழிற்பண்பாட்டாளரால் பரிசீலனை செய்யப்பட்டு நவம்பர் 14. 2021 அன்று ஒப்புதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்டது. ஒன்று சேர்க்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் தேசிய பங்குச் சந்தை (www.nseindia.com), மும்பை பங்குச் சந்தை (www.bseındia.com) மற்றும் நிறுவனத்தின் (www.sical.in/investors/financial results) இணையதள முகவரிகளில் கிடைக்கும். ஆ) சிகால் லாஜிஸ்டிக்ஸ் விமிடெட்டின் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் (தனிப்பட்ட விவரங்கள்)

	_					
விவரங்கள்	முடிந்த காலாண்டு 30.09,2021 தேவிக்கை சொயப்படாதது	முடிந்த காலாண்டு 30.06.2021 தவிக்கை செய்யப்ப மதது	முடிந்த காலாண்டு 30,09,2020 ்தனிக்கை செய்யப்படாதது)	முடிந்த அ ரையாண்டு 30.09.2021 (தனிக்கை செய்யப்படாதது)	30.09.2020 தேவிக்கை	முடிந்த ஆண்டு 31.03.2021 ்தனிக்கை செய்யப்பட்டது
செயல்பாடுகளிலிருந்து வருமானம்	4,940	3 652	9.555	8 592	19,961	37 651
வரிக்குமுன் லாபம்	(14,439)	(3,133)	(2,039)	(17,573)	(4,162)	(1,14,968)
லா பம் காலத்திற்காதை	(14.439)	(3,133)	(2,039)	(17,573)	(4.162)	(1,14,968)

⊥ கப்புகளியன் இயக்குநா

S. ராஜப்பன் இயக்குநா

V. ராதாகிருஷ்ணன் கம்பெனி செயலாளர்

பரீபாதம் வெங்கடகப்ரமணியன் ராம்குமார் சிகால் லாஜிஸ்ட்டிற்கான கூறாக்க தொழிற்பண்பாட்டாளர் IP பதிவு எண். IBBI/IPA-001/IP-P00015/2016-17/10039

பதிவில் எடுக்கப்பட்ட<u>து</u>

இடம் : சென்னை தேதி : 14.11.2021